



START YOUR MOZZIE WIPEOUT

## STOP DENGUE WITH B-L-O-C-K HENTIKAN DENGGI DENGAN B-L-O-C-K



**BREAK**

up hardened soil

**GEMBURKAN**

tanah yang keras



**LIFT**

and empty  
flowerpot plates

**TELUNGKUPKAN**

piring pengalas  
pasu bunga



**OVERTURN**

pails and wipe  
their rims

**TELUNGKUPKAN**

baldi dan lap kering  
bibir baldi



**CHANGE**

water in vases

**TUKARKAN**

air dalam pasu bunga



**KEEP**

roof gutters clear and  
place BTI insecticide

**BERSIHKAN**

alur bumbung dan  
bubuhkan racun  
serangga BTI

## PROTECT YOURSELF BY PRACTISING S-A-W LINDUNGI DIRI ANDA DENGAN MENGAMALKAN S-A-W



**SPRAY**

insecticide in dark corners around the house

**SEMBURKAN**

racun serangga di sudut-sudut yang gelap



**APPLY**

insect repellent regularly

**SAPUKAN**

ubat penghalau serangga selalu



**WEAR**

long sleeves and long pants

**PAKAI**

baju berlengan panjang dan seluar panjang

### DENGUE RISK ALERT LEVELS TAHAP AMARAN RISIKO DENGGI

HIGH DENGUE RISK.  
PLEASE BE VIGILANT.

RISIKO TINGGI DENGGI  
HARAP BERWASPADA.

DENGUE CLUSTER ALERT!  
2 TO 9 CASES.

AMARAN KELOMPOK DENGGI!  
2 HINGGA 9 KES.

DENGUE CLUSTER ALERT!!  
MORE THAN 9 CASES.

AMARAN KELOMPOK DENGGI!  
LEBIH DARIPADA 9 KES.

DENGUE CLUSTER CLOSED.  
PLEASE REMAIN VIGILANT.

TIADA KELOMPOK DENGGI.  
HARAP KEKAL BERWASPADA.



Download myENV app to check your neighbourhood's alert level.  
Muat turun aplikasi myENV untuk memantau tahap amaran kejranaan anda.



National  
Environment  
Agency



START YOUR MOZZIE WIPEOUT

## 进行灭蚊行动，杜绝骨痛热症

**B-L-O-C-K** வழிமுறையின் மூலம் டெங்கியைத் தடுத்து நிறுத்துங்கள்



### 铲松

干硬的泥土

இறுகிப்போன  
மண்ணைக்  
கிளறிவிடுங்கள்



### 清除

花盆底盘的积水

பூந்தொட்டித் தட்டுகளிலுள்ள  
தண்ணீரை  
அகற்றிடுங்கள்



### 倒置

存放水桶  
并擦干水桶边缘

வாளிகளைக்  
கவிழ்த்து வையுங்கள்.  
அவற்றின் விரும்பு  
வளையங்களைத் துடைத்திடுங்கள்



### 更换

花瓶里的水

பூச்சாடிகளிலுள்ள  
தண்ணீரை  
மாற்றிடுங்கள்



### 疏通

阻塞的屋顶檐槽  
并放置Bti杀蚊药

கூரை வடிகால்களைச்  
சுத்தம் செய்திடுங்கள்.  
அவற்றில் பி.டி.ஐ.(Bti)  
பூச்சிக்கொல்லியை  
வைத்திடுங்கள்

## 自我防护，采取防蚊措施

**S-A-W** நடைமுறையைப் பின்பற்றி உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்



### 喷杀虫剂

检查家中阴暗角落

உங்கள் வீட்டிலுள்ள இருட்டான  
மூலைகளில் பூச்சிக்கொல்லியைத்  
தெளியுங்கள்



### 用驱蚊剂

定期防范

பூச்சிவிரட்டியைத் தவறாமல்  
பூசிக்கொள்ளுங்கள்



### 穿长衣长裤

免蚊虫叮咬

முழுக்கைச் சட்டைகள் மற்றும்  
முழுக்கால் சட்டைகளை  
அணியுங்கள்

## 骨痛热症风险警戒级别 டெங்கி அபாய எச்சரிக்கை நிலைகள்

骨痛热症高风险，  
请继续保持警惕。  
டெங்கி அபாயம் அதிகம்.  
தயவுசெய்து விழிப்புடன் இருங்கள்.

骨痛热症警戒区注意！  
2至9起案例。  
டெங்கி குழுவம் எச்சரிக்கை  
2 முதல் 9 சம்பவங்கள்.

骨痛热症警戒区注意！  
9起及以上案例。  
டெங்கி குழுவம் எச்சரிக்கை  
9க்கும் மேற்பட்ட சம்பவங்கள்.

骨痛热症警戒已解除。  
请继续保持警惕。  
டெங்கி குழுவம் அகற்றப்பட்டுவிட்டது.  
தயவுசெய்து விழிப்புடன் இருங்கள்.



下载myENV应用程序以查看  
您所在社区的警戒级别。  
உங்கள் அக்கம்பக்கத்தின் எச்சரிக்கை  
நிலையைத் தெரிந்துகொள்ள, myENV  
செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்.

